



புத்தாலக அமரிக காவின சவெவிந் திய மக் கள் காகசீயன் , மங்கலோலியன் மற் றும் ஆத் திரிக் கு(Astraloid) மரபினங் களின் கலப் பால் உண் டானவர் கள் என அறிஞர் உரகை கின் றனர் . சற் றொப் ப 30,000 - 20,000 ஆண் டுகளுக் கு முன் னம் ரசியாவயை ம் அலாசுகாவயை ம் இணைத் தபடி இருந் த பரெ்ரிங் கு நிலப் பாலம் ஊடாக ஆசிய, ஐரோப் பாவில் இருந் து பெயர் ந் ததொல் மாந் தர் வட, தனெ் அமரிக் காவில் பரவி வாழ் ந் தனர் . இங் கு 12,500 ஆண் டுகள் அளவில் கற் காலம் த்தொடங் கியதாக அறியப் பட் டு உள் ளது. ஏறத் தாழ் 9,000 ஆண் டுகள் அளவில் சிறுசிறு வளோண் குமுகங் கள் அமநை் ததாக த்தொல் லியல் ஆய் வு முடிவுகள் த்ரெ்ரிக் கின் றன.

மகெ் சிகலோவில் 8,000 ஆண் டுகள் அளவில் பரூத் தி வளோண் மனை இருந் ததாக அறியப் பட் டுள் ளது. 9,000 ஆண் டுகள் பழமை மிக் க சிந் துவளெ்ரி தளம் மகெ் காரில் மணி கலோரக் கும் பரூத் தி இழகைள் அகழாய் வில் கண் டடுக் கப் பட் டு உள் ளன. இவ் விரூ நிகழ் வு இந் த இரூ நில மக் களிடயை் பரூத் தி வளோண் மனை,, அதன் பயன் பாடூ குறித் து த்தொடர் பு இருந் துள் ளதைக் காட் டுகின் றது.

சவெ்விந் தியர் 4,000 ஆண் டுகள் அளவில் கணிதம் , வானியல் , கட்டடக் கலனை ஆகியவற் றில் விழும்பிய நாகரிகத் தை எய் தினர் . நடுமகெ் சிகலோ முதல் கலோஸ்டாரிகா வரனை அமநை் த நிலப் பகுதியில் வளர் ந் த நாகரிகம் மசெலோ அமரிக் க நாகரிகம் என்றும் , ஈக் குவடார் முதல் வட ஆர் சண் டனை, சிலி பகுதி வரனை அமநை் த நாகரிகம் ஆண் டியன் நாகரிகம் என்றும் பெயரிடப் பட் டு அவற் றுக் கு கால வரிசைப் படியான வரலாற் று பதியப் பட் டு உள் ளது.

நாகரிக வளர் ச்சிக் கும் விளர் ச்சிக் கும் பொருள் களின் தவேயை ம் , அவற் றின் செய் நுணூக் கமும் இன் றியமயைத் தன. அறிவு வழிப் பட் ட எல் லா செய் நுணூக் கமும் ஓர் இடத் தலே ஓர்வரிடம் த்தோன் றி அவரனைச் சூற் றி உள் ளவரிடம் அது முதலில் பரவி பின் அவர் சார் ந் த குமுகம் முழும்மைக் கும் பலரால் பரவலுற் றுகின் றது. இச் செய் நுணூக் கம்

Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

அறிந்த மக்களோடும் வறேற்று நிலத்தார் தொடர்பு கொண்டாலோ அல்லது செய்நுணுக்க அறிவு உடைய மக்கள் வறேற்று நிலத்திற்கு பெயர்ந்தாலோ அவர்களிடம் உள்ள அறிவு அந்த வறேற்று நில மக்களுக்கும் பரவும். இஃது அல்லாமல் செய்நுணுக்க அறிவு பண்டகை காலத்தே பிறருக்குப் பரவிட வாய்ப்பு இல்லை. நாகரிக வளர்ச்சியும் அதன் பரவலும் அவ்வாறானதே. பண்டைய நாகரிகங்கள் யாவும் விழுமிய நாகரிகம் கொண்ட ஒரு மடில நாகரிகத்தாரால் அவர் பெயர்ந்த இடங்களுக்கு எல்லாம் பரவியது எனலாம்.

இந்த மடில நாகரிகத்தார் வெப்பமண்டில வாழ்நாய் இருந்திருந்தல் வண்டும் ஏனெனில், இவர்கள் அமைத்த பண்டைய நாகரிகங்கள் பலவும் நிலவாலக வெப்பமண்டிலங்களிலேயே, இதாவது, கடகத் திருப்பம் (Tropic of Cancer), நிலநடுக்கோடு (Equator), சூறவகத் திருப்பம் (Tropic of Capricorn) இவற்றினிடையேயே அமைந்துள்ளன என்பது இவர்கள் வெப்பமண்டில வகைநிலைக்கு (Climate) மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்து மக்கள் என்பதும் தமக்கு ஒத்துப்போகும் வெப்ப வகைநிலை உள்ள உலகின் பிற வெப்பமண்டிலப் பகுதிகளில் விழுமிய நாகரிகங்களான அங்கு வாழ்ந்த பிற மரபினப் பழங்குடிகளோடும் இணைந்து ஏற்படுத்தினர் என்று முடிபு கொள்ளத் தடுண்டுகிறது.

இந்த விழுமிய மடில நாகரிகத்தார் இவ்வாறு பிற புலங்களுக்குப் பெயர்வதற்கு நிலநடுக்கோடு பகுதியில் வெப்ப வகைநிலை ஏற்றமும் ஒரு காரணி ஆகலாம். அதனால் அவர்கள் கடகத் திருப்பத் திற்கும் வடக்கே இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.

மறேசொன்ன கருத்திற்கு வலுசேர்ப்பதாய் அமைந்திருப்பது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவினின்று கடலால் இருபுறமும் பிரிக்கப்பட்ட அமெரிக்கக் கண்டங்களில் சுவேவியந் தியர் விழுமிய நாகரிகங்கள் நிலவாலக வெப்பமண்டிலங்களில் (Tropics) மட்டுமே எழும்பி இருப்பது தான்.

பிற உலக நாகரிகங்களிடம் இருந்து கடலால் பிரிக்கப்பட்ட மெசோ அமெரிக்க, ஆண்டிய நாகரிகங்களை உலக மூதல் சூற்றுக் கடலோடிகளான மடில நாகரிகத் தமிழரே அமைத்தனர் என்று கொள்வதற்கு நரேடிச் சான்றாக அமைந்திருப்பது அங்கே ஆட்சிபுரிந்த அங்கத்து மன்னர் பெயர்கள் தமிழாய் இருப்பதே எனலாம். அப்பெயர்களில் க > ஹ என்றும், வ > ப என்றும் திரிந்துள்ளன. தமிழில் இக்கால ஆண்பால் ஒருமனைஈறு அன் மட்டுமே செப்ப வடிவாய் நிலைத்துள்ளது. ஆயினும் தனென்மையில் அன் ஈறோடும் அல், அம், அர், கன், மன், இ, உ, ஐ ஈறுகளும் செப்ப வடிவாய் ஏற்கபட்டு வழங்கிவந்து பின் காலப் போக்கில் வழக கொழிந்து போயின.

சுவேவியந் தியர் பிற தால் நாகரிகங்களோடும் ஒப்ப சக்கரம், வண்டி, மாழை(உலகோகம்) ஆகிய புலங்களில் (Faculty) பின் தங்கி இருந்தனர் என்ற சதேதி தமிழர் இச் சுவேவியந் திய

Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

நாகரிகங் களஐ 7,000 ஆண்டுகளூக் கு முன்னயே ஏற்படூத் தி இரூக் க வணைடும் ஂன்று கரூத இடம் தரூகி ன்றது ஂன்னில இப்பலங் கள் 6,000 ஆண்டுகள் ஂளவிலயே தனூறிப் பரவின்.

இக் கட்டூரயில் சவ்விந் திய மன்னர் பயெர் கள் தமிழ் இலக்கியப் பயெர் கள், தமிழக் ஂஂரப் பயெர் கள் மற் றும் கீழை நாகரிகங் களான கரூரியா, சப்பான், சீ ன மன்னர் பயெர் களூடனும், மலேை நாகரிகங் களான சூமரூரியா, ஈலம், ஂகிப்தூ, பரூனீ சியா, ஂதியரூபியா, தூரூக்கி மன்னர் பயெர் களூடனும் ஂப்பிடடூ ஂவற் றின் ஂத்ததன் மை ஂலி ஂபிப்படயில் ஆயப்படூகி ன்றது. மலேூம், பரூ. இரூ. மதிவாணன் Indus script Dravidian (IsD), 1995, ஂனும் பயெரில் பதித்து வளியிட் டநூலில் இடம் பறூம் சிந் தூமுத் திரபைப் பயெர் களூம் இந் த ஂப்பாய்வில் சூட்டப்படூகி ன்றன.

தமிழ்-பிராமி கல்வடெடூகள் ஂனும் நூலில் இடம் பறூம் ஂத்த பயெரூடயை சில கல்வடெடூ கூறிப்புகள் மறூைகரூளாகத் தரப்பட்டு ஂள்ளன். இம்மன்னர் பயெர் கள் பரூனூக் கு பாட்டன், மூதூதயின் பயெரை இடூதல் ஂன்ற ஂபிப்படயில் பதிவாகி ஂள்ளன். ஆதலால் இம்மன்னரின் மூன்னரூர் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் மூன்பூ ஂங்கூ கூடியரூய தமிழரூய இரூந் தல் கபூடும். ஂல்லாக் கால் தமிழ் மரூழியின் ஂரூ கபூறாக விளங்கும் தமிழ் ப் பயெர் கள் வழிவழியாக தரூடர் ந் தூ வர வாய் ப்பூ இரூதூ. இத் தமிழ் மூன்னரூரைக் கரூதி தமிழ் மரூழியின், தமிழரின் பழமை ஂடயை ஂதத் தை இக் கட்டூரை ஂணூகூகி ன்றது. இது மரூழி ஂமபை பூ, இலக் கணக் கட்டமைப் பூ ஆகியவற் றைச் சரூல்லூம் மரூழி ஆய்வூ ஂல்ல ஂன்று தளியலாம். இந் த மன்னர் பயெர் ஂப்பாய்வூ தமிழ் மரூழி, தமிழர் பழமை ஂடயை ஂளம் ஂன்ற ஂளவிலயே மட்டூப்படூகி ன்றது.

இனி, இடவாரியாக மன்னர் பயெர் கள் ஂவ்வரூன்றாக ஂப்பாய்வூ சய்யப்படூகி ன்றன். ஆங்கில ஂழூத் துகள் a, e, o, u ஂகரமாக பதிக்கப்பட்டு ஂள்ளன். ஂகரம் கீழை நாகரிகங் களில் ஂகரமாய் ஂலிக் கி ன்றன்.

## Tarascan state (S.W.Mexico), Caconzi rulers

Taríacuri (1300–1350AD) - தமிழில் தாரய்ய கரி > தாரய்யன் கரியன் ஂன்பதூ சபைப்பமான வடிவம். தாரன் - ஂரூ பழந் தமிழ் ப் பயெர். 'கன்' ஈறூ பறூறூ தாரகன் ஂன்றும் வழங்கும். இப்பயெரில் ஂமநைத் த சில ஂஂர கள் தாரமங்கலம் (சலேம்), தாராசூரம் (கூம்பகரூணம்), தாராபூரம் (திரூப்பூர்). ஂரூ சப்பானிய வநூத் தர் பயெர் Waka Tarasihiko 131–191 AD - தமிழில் வக் க தார சிகயக் > வக் கன் தாரன் சிகயக் கன் ஂன்பதூ. ஂரூ ஂதியரூபிய மன்னன் பயெர் Awseya Tarakos 453-445 BC - தமிழில் ஂவ்சயே தாரக > ஂவ்வன் சயேன் தாரகன் ஂன்பதூ.

ன் ஈறூறூக் கு பகரமாக 'S' ஈறூ பறூறூ ஂள்ளது. தூடி மூழக் கூவரூன் தூடியன்

Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

எனப்பட்டது போல தாரை கொட்டுவோன் தாரன் எனப்படுகலாம். கரியன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். இப்பெயரில் அமைந்த ஊர் கரியன்சோலை (கட்டலபுர்).

**Hiquingaje (1350AD)** - தமிழில் கய்கய்யன் கக்கி > கய்கய்யன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். கய்கய்யன் - கய்யன் மகன் கய்யன் என்ற வழக்காகலாம். ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர் Gyeonghyo 1057-1030BC தமிழில் கய்யன் கய்ய(ன்) என்பது.

கக்கன் - இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். சிந்து மத்திரை H764B இல் பதிவாகி உள்ளது.

**Hiripan (AD 1430)** - தமிழில் கீர் இவன் > கீரன் இவ்வன் என்பது சபெப்பமான வடிவம். வ > ப திரிபு. கீரன் - சங்கப் புலவர் பலர் இப்பெயர் பெற்று இருந்தனர். புகளபுர் தமிழ் பிராமி கல்வெட்டு 20:12 "ணாகன் மகன் பெருங்கீரன்". இதனை நாகன் மகன் பெருங்கீரன் என சபெப்பமாகலாம். இவ்வன் - சிந்து மத்திரை M1135 இல் பதிவாகி உள்ள பெயர், IsD பக் : 244. Gija வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Taewon 972-968 BC - தமிழில் தா இவ்வன் என்பது. தா என்றால் உயரிய எனும் பொருள்.

**Tangáxuan I (1430–1454)** - தமிழில் தங்ககய்யன் என்பது சபெப்ப வடிவம். தங்கன் - சிந்து மத்திரை M110 இல் பதிவான பெயர், IsD பக்.

231. மதல் கொரிய வந்தன் பெயர் Dangun Wanggeom BC2333-2240 - தமிழில் தங்கன் வங்க இயம் > தங்கன் வங்கன் இயன் என்பது.

தங்கன் என்பதற்கு வந்தன் என பொருள் கபற்கின்றனர் கொரிய வரலாற்று ஆறிஞர். கய்யன் - சிந்து மத்திரை M1097 இல் பதிவான பெயர், IsD பக். 203. சீனாவின் ஒரு Qin ஆள்குடி மன்னன் பெயர் Sūn Quán 222–252 AD- தமிழில் சான் கய்யன் என்பது.

**Tzitzipandáquare (1454–1479)** - தமிழில் சிழி வண்டா கய்யரி > சிழியன் வண்டான் கய்யன் அரி என்பது சபெப்பமான வடிவம். சிழியன் - இன்றும் வழங்கும் பெயர். சில்லா வழிவந்த கொரிய மன்னன் பெயர் Jijeung(500–514 AD) தமிழில் சிழியன் என்பது. சீனத் தாக்கத்தால் நகரமெய்ன் > ந் என ஒலிக்கிறது. சிழிவன் என அவன் ஈறு பெற்றும் வழங்கும். அரிட்டாப்படி தமிழ் கல்வெட்டு 2:1 இல் வழங்கும் பெயர், "நெல்வெளியி சிழிவன் அதின்ன வெளியன் மழாகை கொடுப்பித்தோன்" இதனை நெல்வெளி சிழிவன் அதின்ன வெளியன் மழாகை கொடுப்பித்தோன் என சபெப்பமாகலாம். வண்டான் - விளி ஈறு 'ஆன்' பெற்றுள்ளது. சிந்து மத்திரை H3701இல் வண்டன் பதிவாகி உள்ளது,

Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

**IsD பக் .104.** திருவண்ணாமலை சபைக் கம் வட்டம் ஆண்டிப் பட்டியில் கிட்டிய ஈய நாணயத்தில் சநேதன் அதினன் எதிரான் என ஆன் ஈறு கொண்ட பெயர் பொறிக்கப்பட்டது இருப்பது நோக்கத்தக்கது. அரி - ஒரு பழந் தமிழ்ப் பெயர். அரியமங்கலம், அரியக்குடி, அரிட்டாபட்டி ஆகிய ஊர்கள் இப்பெயரில் அமைந்தவை.

**Zuangua (1479–1520)** - தமிழில் ச(ய்)யன்கய்ய > சய்யன் கய்யன் என்பது சபைப்பமான வடிவம். சய்யன் - 'கன்' ஈறு பெற்று தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Saekbullu BC 1285-1237**- தமிழில் சய்யகபுல்லு > சய்யகன் புல்லன் என்பது. புல்லய்யா, புல்லாரட்டி என்ற பெயர்களில் புல்லன் இன்றும் வழங்குகின்றது. புல்லம்(ன்) பாடியில் காவிரியின் குறுக்கே அணை உள்ளது. எகிப்தில் 17 ஆம் ஆள்குடியில் 'மன்' ஈறு பெற்ற ஓர் அரசன் பெயர் **Siamun 978-959BC** தமிழில் சய்யமன் > சய்யமன் என்பது. மூத்துப்பட்டி தமிழி கல்வெட்டு 17:2 இல் பயிலும் பெயர். "சய்ய அளன் விந்தை ஊர் கவிய". இதனை சய்ய அளன் விந்தையார் கவி என சபைப்பமாகலாம். கய்யன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு கொரிய மன்னன் பெயர் **Hyeonmun 315-290 BC** - தமிழில் கய்யன் மன்(ன்ன).

## Copán Rulers (Honduras)

**K'ina Yax K'uk Mo' AD 426-436** - தமிழில் கீணயாக் ககம்மா > கீணன் யாக்கன் கககன் மா என அன் ஈறு இட்டு சபைப்பமாக படிகலாம்.

கீணன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். இப்பெயரில் அமைந்த ஓர் ஊர் கீணனார் (நயெவ்வேலி). சும்ரேயி **Ur** நகரின் கடகை மன்னன் **Ur Ukagina** - தமிழில் ஊர் உக்ககீண > உக்ககன் கீணன் என்பது. ஏழாவது துருக்கி அதிபர் **ke nan ev ren 1982-1989** - தமிழில் கீணன் எ(வ்)வி(அ)ரண் > எவ்வி அரணன். யாக்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வநேதரின் ஈமப் (Posthumus) பெயர் **Tennō Yūryaku 456–479 AD** - தமிழில் திண்ண ஊர் யாக்கு > திண்ணன் ஊரன் யாக்கன் என்பது. ஒரு தரை (Tyre) நகர போனீ சிய மன்னன் பெயர் **Yakin baal 564 BC** - தமிழில் யாக்கன் வால் என்பது. கககன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஐகார ஈறு பெற்று ஒரு **Qin** ஆள்குடி சீன் மன்னன் பெயரில் வழங்குகிறது **Yíng Húhài 209–207 BC** - தமிழில் இன்(அன்) கககை என்பது. மா - பெருமகை கருத்து அல்லது மான் என்பதன் கடகை குறையாகவும் இருக்கலாம்.

**Mat Head, AD 445-485** - தமிழில் மத்(அன்) > மத்தன் என்பது சபைப்ப வடிவம். தய்ரி நகரை ஆண்ட ஒரு போனீ சிய மன்னன் பெயர் **Mattan I 840 - 832 B.C.** - தமிழில் மத்தன் என அன் ஈறு பெற்று சபைப்பமாக உள்ளது. சிந்து மூத்திரகைகளில் மத், மத்தி என்றும் பதிவாகி உள்ளது. T. நரசிபார் சிந்து எழுத்து பாணை ஓட்டில் இப்பெயர் உள்ளது. சிந்து மூத்திரகை

MS5065 இல் பதிவான பெயர் .

**Muyal Jol 485 AD** - தமிழில் மய்யல் சால > மய்யன் சாலன் என சபெப்பமாகப் படிக் கலாம் . பெயரில் அன் ஈற்றுக்கு பகரமாக அல் ஈறு பயின்ற னுள் ளது. மய்யன் - ஒரு பழந் தமிழ் ப் பெயர் . **Silla** வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Muyeol(654– 661AD)** - தமிழில் மய்யல் > மய்யன் என பது. சப்பானிய வநேத்ரர் பட டங்களில் மய்காட(ன்) **Mikado** என பதிலும் பயில்கின்ற து. இரூ நாள் கள் மன்னனாய் இரூந்த ஒரு எதியோபியன் பெயர் **Miamur 1358 BC** - தமிழில் மய்யமர் > மய்யமன் என பது. தயரி நகர் ஆண்ட ஒரு போனீ சிய மன்னன் பெயர் **Abi Milku 1350 - 1335 BC** - தமிழில் அவ்வி மய்ய(ய)ல்(அ)க்கு > அவ்வன் மய்யல் அக்கு என பது. சாலன் - சாலம் மாள் , சாலப்பன் இன்றும் வழங்கும் பெயர் . சாலக்குடி, சாலவாக் கம் இப்பெயரில் அமநைத் த ஊர் கள் . இசுரலேலை ஆண்ட மன்னன் **solomon 970 - 930 BC** - தமிழில் சாலமன் என மன் ஈறு பற னுள் ளது. தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Solna BC 1150-1062** - தமிழில் சாலன் > சாலண்ண(ன்) என பது சபெப்பமான வடிவம் .

**K'ak' Chan Yopaat AD 578-628** - தமிழில் காக் சான் யாப்பத் > காக்கன் சானன் யாப்பத்தன் என சபெப்பமாகப் படிக் கலாம் . காக்கன் - காக்கன் , காக்கை என்றும் வழங்கும் ஒரு பழந் தமிழ் ப் பெயர் . காக்கை வன்னியன் ஈழத்தலை ஆண்ட பண்டார வன்னியனுக்கு எதிராய் சயெல் பட்டவன் . ஒரு சப்பானிய வநேத்ரின் ஈமப் பெயர் **Kōgon 1331–1333 AD** - தமிழில் காக்கன் என பது. எகிப்தின் **5** ஆம் ஆள்குடியில் மன்னன் **Neferirkare Kakai 2477-2467 BC** என பாண்டயை பிள் ளைப் பரூவப் பெயர் **kakai** > தமிழில் காக்கை என பது. யாப்பன் - இணைய வாக்காளர் பட்டியலில் தந்தை பெயர் யாப்பன் நாடார் என பதிவாகி உள்ளது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் **Etiyopus I 1854 – 1800 BC** - தமிழில் எட்டி யாப்ப(ன்) என பது. யா > ஆ திரிபில் யாப்பன் > ஆப்பன் என்று ஆகும் . இப்பெயரில் அமநைத் த சில தமிழக ஊர் கள் ஆப்பன் (மதுரை), ஆப்பக்கட்டல் (ஈரோடு). புகள்பீர் கல் வடெட்டு **20:6** இல் ஆ பிட்டந் தை என பதில் உள்ள ஆ என பது யா என பதன் மரூஉ என்று கருத இடம் தரூகின்ற து. அது யா(ப்)பிட்டந் தை என்று ஆதல் வணெட்டும் . அதே சயெ தியை வறே வகையில் புகலும் கல் வடெட்டு **20:5** இல் ஆ பிட்டன் குறும் மகள் என பது யா(ப்)பிட்டன் குறும் மகள் என்றாதல் வணெட்டும் . அத்தன் - அப்பன் , அண்ணன் , அக்கன் , ஐயன் என பது போல் மதிப்புரவூ அடையாக பண்டு வழங்கியது.

**Yax Pasah 763-820** - தமிழில் யாக் வசக் > யாக்கன் வசகன் என பது சபெப்பமான வடிவம் . வ > ப திரிபு. யாக்கன் - ஆக்கன் என யகர முன் மயெ இழந்தும் வழங்கும் . சிந்து மத்திரை **M2264** இல் ஆக்கப்பன் என்ற பெயர் பதிவாகி உள்ளது, **IsD** பக் . **153**. தமிழகத்தின் ஓர் ஊர் ஆக்கபீர் (காஞ்சிபுரம்) . இணைய வாக்காளர் பெயர் பட்டியலில் ஆக்கன் பதிவாகி உள்ளது. வசகன் - வசன் 'கன்' ஈறு பற னுள் ளது. **Silla** வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Pasa (80–112AD)** - தமிழில் வசன் (வ - ப திரிபு) . ஒரு துரூக்கி **Hittite** மன்னன் பெயர் **vashasatta 1300-1280BC** - தமிழில் வச சாதத் > வசன் சாத்தன் என பது.

Palanque Rulers

Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

The dynastic rulers of Palenque begin with Bahlum-Kuk or K'uk Balahm, who took the throne of Palenque in southern Mexico in 431 AD.

**Ch'a Ruler I 252 BC** - தமிழில் கா என்பது சபெப் வடிவம். சிந்து மூத்திரைகள் பலவற்றுள் ஓரழைத்தாக வழங்குகின்றது. இதற்கு தயெவம் ஒத்த மதிப்புடைய வநேதன் என பொருள் கொள்ளலாம். சீனத்தில் வநேதர் பெயரிலும் இவ்வாறே (Di) என்ற சிறப்புடைய இடப்பட்டு தயெவம் ஒத்த வநேதன் என பொருள் கூறுவர். இரூக்கு வநேதத்தில் கா என்பது தயெவத்தை குறிப்பது என்பர் அறிஞர்.

எகிப்தின் மூதல் ஆள்குடி வநேதன் பெயர் **Qa'a 3100-2890BC** - தமிழில் கா என்பது.

**Ahkal Mo' Nahb I AD 501-529** - தமிழில் அக்கல் மாநக்கவ > அக்கன் மாநக்கவன் என சபெப்பமாகப் படிக் கலாம். பண்டு அன் ஈறு போல் அல் ஈறு தமிழில் பெரு வழக்காக இருந்துள்ளது. அக்கன் - மதிப்புரவு அடையாக வழங்கியது. சிந்து மூத்திரை **H3372** இல் பதிவாகிய பெயர், **IsD** பக்.97. மா - பெருமகைக் கருத்து. நக்கவன் - மன்னன் > மன்னவன் ஆவது போல் நக்கன் 'அவன்' ஈறு பெற்று உள்ளது.

பழுவூர் நக்கன் அம்பலவன் என்பான் அரியலூர் மாவட்ட கோவிந்தப் புத்தூர் சிவன் கோவிலை கற்றளியாக மாற்றியதாக அக்கோவிலின் ஒரு கல்வெட்டு கூறுகின்றது. ஒரு சப்பானிய வநேதர் பெயர் **Nukatabe 592-628 AD** - தமிழில் நக்கத் அவ்வி > நக்கத் (தன்) அவ்வன் என்பது.

**K'an Joy Chitam (K'an Xul I), 529-565** - தமிழில் கான் சாய் கித்தம் > கானன் சாயன் கித்தன் என்பது சபெப்பமான வடிவம். கானன் - சிந்து மூத்திரை **M2305** இல் பதிவான பெயர், **IsD** பக். 87. சாயன் - அல் ஈறு பெற்று சாயல் குடி என்ற ஊர் பெயரில் வழங்குகின்றது. சிந்து மூத்திரை **M145** இல் பதிவான பெயர், **IsD** பக்.262, கித்தன் - சப்பான், ஈலம் நாகரிக மன்னர் பெயர்களில் வழங்குகின்றது. இந்த மாயன் பெயர் அம் ஈறு பெற்று உள்ளது.

**Kan Bahlam (Chan Bahlum I, Kan-Balam I) 572-583AD** - தமிழில் கான் வல்லம் > கானன் வல்லன் என்பது சபெப்பமான வடிவம். மாயன் இலண்ட எழுத்தில் பதித்தவர்கள் ககரத்தை ka, cha என்றும், balam என்பதை bahlam என்றும் குழம்பியவாறு பதித்து உள்ளனர். கானன் - சன்னை கிழக்கக் கடற்கரை சாலையிலே அமர்ந்த ஓர் ஊர்

Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

கானத்தபுர். வல்லன்(ம்) - வல்லம் என்றால் அமரெிக்கச் சிறுத்தபைப் புலி என பொருள் தருகின்றனர் தொல்லியலாளர். இது ஒரு பழந் தமிழ்ப் பெயர். சில தமிழக ஊர்ப் பெயர்கள் வல்லம் (தஞ்சை), வல்லக் கோட்டை (காஞ்சிபுரம்).

Ix Yohl Ik'nal (Lady Kan, Lady Kanal Ikal) 583-604 AD - தமிழில் கானல் இக்கல் எனப்பது. அன்பற்றால் கானன் இக்கன் என்றாகும்.

இவள் அரசி என்பதால் ஆண்பால் ஈறும் அன்பு இடாமல் படிப்பதே பொருத்தம்.

Ajen Yohl Mat (Aahc-Kan, Ac-Kan, Ah K'an) 605-612 - தமிழில் அக்கன் யாக்கல் மத் > அக்கன் யாக்கன் மத்தன் எனப்பது சபெப்பமான வடிவம். (Ajen க-ச திரிபு). மலேவே இப்பெயர்களுக்கு ஒப்பீட்டு தரப்பட்டதுள்ள கான்க.

Janab Pakal (Pacal I) 612-612AD - தமிழில் சானவ வக்கல் > சானவன் வக்கன் எனப்பது சபெப்பமான வடிவம். சானவன் - சானன் அவன் ஈறும் பெற்று சானவன் ஆனது. சிந்தும் மத்திரைப் M1498 இல் பதிவான பெயர், IsD பக்.260. வக்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர் இன்றும் வழங்குகிறது. இப்பெயர் அல் ஈறும் கொண்டது உள்ளது.

Upakal K'inich Janab Pakal - தமிழில் உப்பக்கல் கீணக் கானவ வக்கல் > உப்பக்கன் கீணகன் கானவன் வக்கன் எனப்பது சபெப்பமான வடிவம். உப்பக்கன் - உப்பன் 'அக்கன்' என்ற பெயரை அடையாக பெற்ற ஒரு பழந் தமிழ்ப் பெயர். கீணகன் - கீணன் 'கன்' ஈறும் பெற்றுள்ளது. இதற்கு அமரெிக்க நாகரிகத் தொல்லியலாளர் ஞாயிறு தயெவம் என்று பொருள் கஹுகின்றனர். கீல் > கீள் > கீண் > கீழ் என கீழ் நோக்க விழும் கதிர் என்ற பொருளில் கதிருடைய ஞாயிறுக்கு ஒரு பழஞ்சொல் இருந்திருக்கலாம் என ஊகிக்கத் துண்டுகிறது.

கர்ணம் (சமற்கிருதம்) > கதிர்.

Mayapan Rulers (Mexico)



Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

இது மெக்சிகோவின் உக்கடன் (Yucatan) தீபகற்பத்தில் அமைந்த நாகரிகம். இம்மன்னர் பெயர்கள் அன் ஈறு பறொமல் உள்ளன. இவர்களின் முன்னோன் ஒருவன் கககம் (ன்) என பெயர் கொண்டிருந்தல் வணேடும் ஆதலால் எல்லோரும் அப்பெயரை பின்னொட்டாக சரேன், சோழன், பாண்டியன் போல் கொண்டுவந்தனர்.

**Cam Cocom AD 1079-1099** - தமிழில் சாம் கககம் > சாமன் கககன் எனப்பது சபெப்பமான வடிவம். சாமன் - சிந்து மத்திரை H3005 இல் பதிவான பெயர், IsD பக். 223.

**Chem Cocom AD 1099-1109** - தமிழில் சமே கககம் > சமேன் கககன் எனப்பது சபெப்பமான வடிவம். ஒரு எதியோபிய மன்னன் பெயர் **Pino stem 1073 BC** - தமிழில் பின்ன சமே > பின்னன் சமேன் என சபெப்பமாக பதிகலாம். ஏமன் என்ற பெயர் சகர முன்மெய் (Prothesis) பெற்று சமேன் என்றாகும். ஏமப்பிரர் (திருவண்ணலைப்பிரர்) ஒரு விழுப்புரம் மாவட்ட ஊர்.

**Cab Cocom (1) 1135-1142** - தமிழில் காப் கககம் > காப்பன் கககன் எனப்பது சபெப்பமான வடிவம். இணைய வாகாளர் பட்டியலில் காப்பன் தரூ என்று பதிவாகி உள்ளது. எகிப்தின் 3 ஆம் ஆள்குடி அரசன் பெயர் **Khaba 2603 - 2599 BC** - தமிழில் காப்பன் (ன்) எனப்பது. ஒரு சப்பானிய வந்திரன் ஈமப் பெயர் **Kōbun 672 AD** - தமிழில் காப்பன் எனப்பது. காப்பன் சிந்து மத்திரை M2352 இல் பதிவான பெயர், IsD பக். 254.

**Tam Cocom AD 1163-1170** - தமிழில் தாம் கககம் > தாமன் கககன் எனப்பது. தாமன் - அல் ஈறு பற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் **Tomadyon Piyankihi III 647- 659BC** - தமிழில் தாம் அதியன் வய்யன் கய்கய > தாமன் அதியன் வய்யன் கய்கய்யன் எனப்பது.

**Ek Cocom AD 1170-1176** - தமிழில் இக் (கன்) கககன் எனப்பது. இக்கன் - ஒரு மலேய நாகரிக மன்னன் பெயர் **Igur Kap Kapu** > தமிழில் இக்கர் காப் காப்பு > இக்கன் காப்பன் காப்பு எனப்பது.

**Hkin Cocom AD 1183-1191** - தமிழில் கககன் கககம் எனப்பது. கககன் - இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர். தங்கன் வழிவந்த அல் ஈறு பற்ற ஒரு கொரிய மன்னன் பெயர் **Gohol BC 1380-1337** - தமிழில் கககல் > கககன் எனப்பது. ஒரு ஈலம் நாகரிக மன்னன் பெயர் **Kukka Nasher** > தமிழில் கககந்சரே > கககன் ந்சரேன். கககன் - சிந்து மத்திரை H764B பெயர். ந - சிந்து மத்திரையில் பதிவாகும் ஒற்றை எழுத்துச் சொல். சரேன் - சரேர் குடிப் பெயர்.

Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

**Kuh Cocom AD 1194-1197** - தமிழில் கஃக் கக்கம் > கஃகன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். அவன் ஈறும் பற்று கஃவன் எனவும் வழங்கும். **Silla** வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Gwanghaegun (1608–1623AD)** - தமிழில் கஃவன் கய்கன் என்பது.

**Dzaay Cocom AD 1197-1203** - தமிழில் திசை கக்கம் > திசையன் கக்கன் என்பது. திசையன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு எதியடோபிய மன்னன் பெயர் **Zagun Tsion Hegez 192-197 AD** - தமிழில் சாக்கன் திசையன் இக்கி என்பது. சோழர் திசையன் என பெயர் கொண்டனர்.

**Mooch Cocom AD 1203-1211** - தமிழில் மஃக் கக்கம் > மஃகன் கக்கன் என்பது. மஃகன் - இன்றும் தமிழக ஊர்ப் புறங்களில் வழங்கும் பெயர். காட்டாக, மஃகைய்யா தவேர்.

**Lobeh Cocom AD 1222-1224** - தமிழில் (இ)ள பிக் கக்கம் > (இ)ள பிக்கன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். (இ)ள - இளமகைக் கருத்து.

முதல் உயிரெழுத்தை எழுதாமல் விடுவது பண்டைய தமிழ் எழுத்து மரபு. பிக்கன் - விக்கிரமங்கலம் தமிழ் பிராமி கல்வெட்டு 8:3 இல் "அந்தைய பிகன் மகன் வெந் அதன்" என பதிவாகி உள்ளது. இதனை அந்தை பிக்கன் மகன் வெண் ஆதன் என சபெப்பமாக கலாம். ஒரு தயரி நகர் ஆண்ட போனீ சிய மன்னன் பெயர் **Pygmalion (Pummay) 831 - 785 BC** - தமிழில் பிக்கமல்லயன் (பம் மய்) என்பது. மல்லன் - அழகர் மலகை தமிழ் கல்வெட்டு 12:6 "பாணித வாணிகன் நடுமலன்". இதனை பாணித வாணிகன் நடுமலன் என சபெப்பமாக்கி பபிக் வணேடும். போனீ சிய மன்னனின் ஐகார ஈறும் கொண்ட மற்றொரு பெயர் பம் மய் சபெப்ப வழக்கில் பம் மன் என்றாகும். பம் மல் என்ற ஊர் சன்னையில் உள்ளது. இப்பெயர் இடம் பெறும் மற்றொரு அழகர் மலகை கல்வெட்டு 12:5 "சபமிதா ஈன பமித்தி" இதில் அக்கால எழுத்தும் முறப்படி ஒன்றெழுத்துகள் பொறிக் கப்படாது விடப்பட்டதுள்ளன. இதனை சபமித்தா ஈன பம் மித்தி (பம் +இத்தி) என சபெப்பமாக கலாம். சப்பன், ஈனன், பம் மன், இத்தன் ஆகிய தய தமிழ்ப் பெயர்கள் பிற நாகரிகங்களிலும் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் குகதை தளங்கள் சமணத் துறவாளர்க்கு ஏற்படும் தபட்டன் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு சபமிதா என்பதை சர்பமிதரா என்ற சமற்கிருத பெயரோடு தொடர்புபடுத்தி அதுவே பிராகிருதத்தில் சபமிதா என திரிந்ததாகக் கொண்டு இக்கல்வெட்டுச் சிய தியை சபமிதா, பமித்தி ஆகிய இரு சமண துறவாட்டியர் (Nuns) ஏற்படுத்தியதாக பொருள் உரப்பது களே விக் கு உரியது மலேம ஆய் விற்கு உரியது.

Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

**Keuel Cocom 1232-1238** - தமிழில் குய்யல் கக்கம் > குய்யன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். குய்யன் - சிந்து மதுத்திரை M1097 இல் பதிவான பெயர், IsD பக். 203.

**Cho Cocom AD 1352-1365** - தமிழில் சோ கக்கன் என்பது சபெப்பமான வடிவம். சோ - ஒற்றை எழுத்துப் பெயர். சிந்து மதுத்திரை 5042 இல் பதிவாகி உள்ளது, IsD, பக். 86. இப் பெயரில் உள்ள சில தமிழக ஊர்கள் சோவார் (திருவண்ணாமலை), சோபட்டினம் (மரக்காணம்), சோமங்கலம் (காஞ்சிபுரம்). Silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Soseong (798-800 AD) - தமிழில் சோ சயேன் என்பது.

**Tucul Cocom AD 1387-1392** - தமிழில் தக்கல் கக்கம் > தக்கன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். தக்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Dohae BC 1891-1834 - தமிழில் தக்கல் > தக்கன் என்பது. அன் ஈறு அன்றி ஐகார ஈறு பெற்று உள்ளது. கோவல சபலரில் கிட்டிய மட்கலத்தில் தக்க இன்னன் என சிந்து எழுத்தில் எழுதப்பட்டது உள்ளது Cuzam Cocom AD 1396-1401 - தமிழில் கபழம் கக்கம் > கபழன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I 1530-1525 BCE - தமிழில் கபழயன் என்பது சபெப்ப வடிவம். கபழமென் ஒரு சோழ அரசன் பெயர். கபழபான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர். நன்னிலம் மலத்திற்கு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியவர் கபழங்கை தம்பிரான்.

**Hool Cocom AD 1406-1410** - தமிழில் கபல கக்கம் > கபலன் கக்கன் என்பது சபெப்பமான வடிவம். இன்றும் வழங்கும் தமிழ்ப் பெயர். சிந்து மதுத்திரை M2141 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 230.

**Cilich Cocom AD 1410-1416** - தமிழில் கிள்ளிக் கக்கம் > கிள்ளிகன் கக்கன் என்பது. கிள்ளிகன் - இங்கு 'கன்' ஈறு பெற்ற இப்பெயர் அன் ஈறு பெற்று கிள்ளியன் எனவும் பயிலும். சோழர் பலர் கிள்ளி என்ற பெயர் கொண்டனர். சீனத்தில் Xia பரேரசில் 407-431 AD வரம் மீன்று வந்தே தர்கள் தம் பெயர் முன் Helian > கிள்ளியன் / கிளியன் என்ற பட்டம் கொண்டிருந்தனர். தமிழகத்தில் கிளியனார், கிள்ளியனார் எனும் ஊர்கள் உள்ளன.

**Itan Kambul Cocom AD 1431-1464** - தமிழில் இத்தன் கம்பள கக்கம் > இத்தன் கம்பளன் கக்கன் என்பது சபெப்ப வடிவம். இத்தன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். தயரிநகர் ஆண்ட போனீ சியமன்னன் பெயர் Itho baal I 878 - 847 BC - தமிழில் இத்த வால் > இத்தன் வால் என்பது. 'மன்' ஈறு பெற்றும் வழங்கும் இப்பெயரில் கி.மு. 160 - 150 இல் ஆட்சி புரிந்தவன் பாண்டியன் இத்தமன் - புலிமான் வழிவந்தான். கம்பளன் - மணிமகேலை காப்பியத்துள் குறிக்கப்படும் பெயர்.

Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

---

**Och Cocom (1) AD 1468-1470** - தமிழில் ஓச் கக் கம் - ஓச் சன் கக் கன் என்பது. ஓச் சன் - இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. காட்டும், ஓச் ச தவேர். தங்கள் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Osa BC 2137- 2099** - தமிழில் ஓச் ச(ன்) என்பது.

**Nachi Cocom AD 1551 1543-** - தமிழில் நச்சி கக் கம் > நச்சன் கக் கன் என்பது சபெப்மான வடிவம். நச்சன் - சிந்து மத்திரை **H4100** இல் பதிவான பெயர், **IsD** பக். **89**. இப்பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.

### Olmec Male Names ( south central Mexico)

அமெரிக் காவின மிகப் பழம் நாகரிகமாக அறியப்படுவது. கி.மு. **1250** முதல் கி.பி. **400** வரை நிலைத்ததாக சொல்லப்படுகின்றது.

**Bada - Ku or governor of Rio Pesquero Veracruz. (4)** - தமிழில் பட்ட(ன்) என்பது. இப்பெயர் கொண்ட சில ஊர்கள் பட்டச்சரே(பாலக்காடும்), பட்டனூர் (விழுப்புரம்), பட்டமங்கலம்(சிவகங்கை).

**Bu (4)** - தமிழில் பஃ என்பது. சிந்து மத்திரை **M2301** இல் பதிவான பெயர், **Isd** பக். **109**. ஒரு சோழன் பெயர் பஃ வந்திசோழன்.

**Kele - An Epi-Olmec ruler buried at Tikal (4)** - தமிழில் கிள்ளி அல்லது கிளி > கிள்ளியன் அல்லது கிளியன் என்பது சபெப்மான வடிவம்.

சோழருள் கிள்ளி என்று ஒரு மரபினர் இருந்தனர்.

**Ki - An Epi-Olmec ruler from Guatemala (4)** - தமிழில் கய் > கய்யன் என்பது. மலேபல ஒப்பீட்டு காட்டப்பட்டது உள்ளன.

Written by - சசோதரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

---

**Po Ngbe - A ruler from between 900 and 600 BC(4) - தமிழில் புங்கவ்வி > புங்கன் அவ்வி (அவ்வன்) என்பது சபெப்பமான வடிவம். உ > ஓ திரிபு. புங்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். புங்கனார் (திரிச்சி) ஓர் ஊர். அவ்வன் - தனீ மாவட்டம் புலிமான் கோம்பையில் கிட்டிய நடுகல்லில் "வளே ஊர் அவ்வன் பதவன்" என பொறிக்கப்பட்டு உள்ளது.**

**Yo Pe - King of Mojarra, 143 AD - தமிழில் யாப்பி > யாப்பன் என்பது சபெப்பமான வடிவம். ஒரு எதியோபிய அரசியின் பெயர் Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காசி யாப்பி என்பது. காய் > காயி > காசி, ய > ச திரிபு. காய் என்றால் ஒளிர் தல் எனப் பொருள்.**

Chimu ruler

**Tacaynamo – 850AD The legendary founder of the Chimu Empire. He is said to have arrived from the sea. - தமிழில் தக்கய் நம்ம > தக்கன் நம்மன் என்பது சபெப்பமான வடிவம். இவன் கடலில் இருந்து வந்தவன் என்பது வேற்று நிலத்தவன் என்பதைக் குறிக்கின்றது. தக்கன் - Gija வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Dohoe 778-776 BC - தமிழில் தக்கை > தக்கன் என்பது. ஒரு சப்பானிய வேந்தர் பெயர் Takaharu 1318–1339 AD - தமிழில் தக்க கரு > தக்கன் கரியன் என்பது சபெப்ப வடிவம். நம்மன் - சிந்து மதுத்திரை 8205 காணப்படும் பெயர், IsD பக் .135. ஒரு மசெபெடோமிய மன்னன் பெயர் Ur nammu 2112-2095 BC > தமிழில் ஊர் நம்மு > நம்மன் என சபெப்பமாகப் பிக்கலாம்.**

**Ñançen Pinco 1370 AD - தமிழில் நஞ்சன் பிங்கன்) என்பது சபெப்பமான வடிவம். கல்லா ஊர்ப்புற மக்கள் நஞ்சன், குப்பன் என அன்றாடம் 'என்' என பலுக்குவதை இன்றும் நோக்கலாம். நஞ்சன் - நஞ்சய்யன், நஞ்சப்பன் ஆகியன இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர்கள். பிங்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஆவினத்தில் பிங்கனார் குட்டரைகம் என்று ஒரு வகை உண்டு.**

**Minchançaman - தமிழில் மீஞ்சன் சாமன் என்பது சபெப்ப வடிவம். மீஞ்சன் - ஒரு தமிழக ஊர்ப் பெயர் மீஞ்சார் (திருவள்ளார்). சாமன் - சிந்து மதுத்திரை M2594 இல் பதிவான பெயர், IsD பக் .91.**

Inca empire Rulers

Written by - சசோத்ரி ஸ்ரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

தனின் அமெரிக்காவின் பெரு,பொலிவியா, ஈக்குவடார், வடக்கு சிலி மற்றும் அர்சண்டினா வரை பரவி இருந்த பரேசு.

**Manco Cápac I 1200AD** - தமிழில் மங்க காப்பக > மங்கன் காப்பன் அக்கன் என்பது சபெப்பமான வடிவம். மங்கன் - மங்கபதி, மங்கதவேன் ஆகியன இன்றும் வழங்கும் பெயர்கள். ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர் **Munhye 843-793 BC** தமிழில் மங்கை > மங்கன் என்பது. ஒரு தமிழக ஊர் மங்கனார் (கந்தர்வக் கோட்டை). காப்பகன் எனவும் சேர்த்து வழங்கலாம்.

**Hurin Sinchi Roca 1230 AD** - தமிழில் கரின் சிங்கி (அ)ரக்க > கரியன் சிங்கன் (அ)ரக்கன் என்பது சபெப்பமான வடிவம். கரியன் - கருமநிறம் குறித்து சனிக் கோளின் ஒரு பெயர். சிங்கன் - சின்னன் 'கன்' ஈறு பெற்று சின்கன் > சிங்கன் என்றாகும். குற்றாலக் குறவஞ்சி இலக்கிய மாந்தர் சிங்கன், சிங்கி. ஒரு பல்லவ வழிவந்த காடவ மன்னன் பெயர் கோப்பெருஞ்சிங்கன் **1216- 1243 AD**. ஒரு தமிழக ஊர் சிங்காநல்லூர். அரக்கன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். அர்செம்மைக் கருத்து வரே. அரக்கப்பன் > ராக்கப்பன், அரக்காயி > ராக்காயி என திரிந்து இன்றும் தமிழகத்தில் வழங்குகின்றது.

**Lloque Yupanqui 1260AD** - தமிழில் (அ)ள்ளக்கியாப்பங்கை > அள்ளன் அக்கன் யாப்பன் அங்கன் என்பதன் மாற்று வடிவம். பண்டமூதல் உயிர் எழுத்தை எழுதாமல் விடுவது சிந்து, பிராமி எழுத்து முறையில் கடபிபிக் கப்பட்டது. அள்ளன் - சிந்து மூத்திரை **9301** இல் பதிவான பெயர், IsD பக். **202**. அள்ளக்கன் எனவும் சேர்ந்து வழங்கும். அங்கன் - அங்கையன், அங்கப்பன் என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. சிந்து மூத்திரை **M2566** இல் பதிவான பெயர், IsD பக். **117**. இங்கு யாப்பங்கை என புணர்ந்து வழங்குகிறது.

யாப்பன் > ஆப்பன் ஆகும்.

**Mayta Cápac 1290AD** - தமிழில் மாய்ட காப்பக > மாயட்ட காப்பகன் என்பது சபெப்பமான வடிவம். மாயன் அட்டன் புணர்ந்து மாயட்ட என்றானது. மாயன் - சிந்து மூத்திரை **M384** இல் பதிவான பெயர், IsD பக். **111**. மாயக்கத்தன், மாயவன் ஆகிய பெயர்கள் இன்றும் தமிழரிடையே வழங்குகின்றன. அட்டன் - சிந்து மூத்திரை **M706** இல் பதிவான பெயர், IsD பக். **96**. அட்டத்தார் (மதுரை) ஓர் ஊர்.

**Yahuár Huacác 1380AD** - யாக்குய்யார் குய்யகாக > யாக்கன் குய்யான் குய்யகாக்கன்

Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

என்பது சபெப்பமான வடிவம். கய்யான் - தமிழில் விளி ஈறாக 'ஆன்' வருவதுண்டு. கய்யன் - சிந்து மத்திரை M1097 இல் பதிவான பெயர், IsD பக். 203. ஒரு Qin ஆள்குடி சீன் மன்னன் பெயர் Sūn Quán 222–252 AD - தமிழில் சான் கய்யான் என்பது. காக்கன் - ஒரு சப்பானிய வந்திரின் ஈமப் பெயர் Kōgen 214 BC–158 BC - தமிழில் காக்கன் என்பது.

Viracocha 1410-1438AD his heir Urcon - தமிழில் வய்ரகாக்(கன்), அவன் மகன் அரக்கன் என்பதும் சபெப்பமான வடிவம். வய்ரன் - வய்ரவன் என இன்றும் அவன் ஈறு பெற்று வழங்குகின்றது. காக்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வந்திரின் ஈமப் பெயர் Kōgon 1331–1333 AD - தமிழில் கா(க்)கன் என்பது.

Túpac Inca Yupanqui 1471-1493AD - தமிழில் துபாக் இன்கயாப்பங்கை > துபாகன் இன்கன்யாப்பங்கன் என்பது சபெப்பமான வடிவம்.

துபான் - இப்பெயர் 'கன்' ஈறு பெற்றுள்ளது. சீனத்தின் தற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 – 414 AD – தமிழில் துபாருதன் > துபான் (எ)ருதன் என சபெப்பமாக படிக் கலாம். வ>ப> fa திரிபு. இப்பெயர் உள்ள சில தமிழக ஊர்கள் துபாக்குடி(திரிச்சி, கும்பகோணம்).

Huayna Cápac 1493-1525 AD - தமிழில் கய்யண்ண காப்பக > கய்யண்ணன் காப்பக்கன் என்பது சபெப்பமான வடிவம். கய்யண்ணன் - சிந்து மத்திரை M2065 இல் பதிவான பெயர், IsD பக். 203.

Ninan Cuyuchi 1525 AD - தமிழில் நின்னன் கய்யக்கி என்பது. நின்னன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வந்திரின் ஈமப் பெயர் Nintoku 313–399 AD - தமிழில் நின்தக்கு > நின்னன் தக்கன் என்பது. ஒரு மலேநாகரிக மன்னன் பெயர் Tukulti Ninib 1290 BC > தமிழில் துக்கல் இத்தி நின் இவ் > துக்கன் இத்தன் நின்னன் இவ்வன் என்பது.

Huascár 1525-1532 AD - தமிழில் கய்யழகார் > கய்யன் அழகன் என்பதன் புணர்ச்சி வடிவம். அழகன் - மதிப்படையாக ஆர் ஈறு பெற்றுள்ளது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Azegan Malbagad 200 – 207 AD - தமிழில் அழகன் மால்பகடு என்பது. ஒரு கொரிய மன்னன் பெயர் Goyeolga BC 295-237 -தமிழில் காயி அழக > காயன் அழகன் என்பது.

**Atahuallpa 1525-1533 AD** - தமிழில் அடகூய்யல்லப்ப > அட்டகூய்யல்பன் என்பது சபெப்பமான வடிவம். அட்டன் - அழகர் மலகை தமிழ் பிராமி கல்வெட்டு 12:10 "வண்ப(ளி)இ அறுவை வணிகன் எனய அடன்". இதனை வண்பள்ளி அறுவை வணிகன் இளய அட்டன் என சபெப்பமாக் கலாம். கூய்யல் - தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் **Gueul BC 2099-2083** - தமிழில் கூய்யல் > கூய்யன் என்பது. அன் ஈறு அன்றி அல் ஈறு பயின்று உள்ளதுடன் அப்பன் என்ற மதிப்படைப் பெயரையும் கொண்டது உள்ளது இப்பெயர்.

**Tópa Huallpa 1525-1533 AD** - தமிழில் தாவ கூய்யல்லப்ப > தாவன் கூய்யல்பன் என்பது சபெப்பமான வடிவம். ஆங்கிலச் சொல் டாப் (Top) என்பதில் ஓகரம் ஆகாரமாய் ஒலிப்பதை நோக்காக. வ > ப திரிபு. தாவன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். புகளூர் தமிழ் கல்வெட்டு 20:3 இல் பயின்றுள்ள பெயர், "யாற்றூர் சங்காயபன் தாவன் ஊர்ப் பின் அன் கூற்றன் அன் அறுபித்த அதிட்டானம்". இதனை யாற்றூர் சங்காயபன் தாவனூர்ப் பின்னன் கூற்றன் அறுபித்த அதிட்டானம் என சபெப்பமாக் கலாம். தாவனூர் (மலப்புரம்), தாவன்கரை (Davangere, Karnataka). ஒரு சப்பானிய வந்தூரின் ஈமப் பெயர் **Go-Toba 1183-1198 AD** - தமிழில் கோ தாவன்) என்பது.

#### Tikal rulers (Guatemala)

**Lady Une' B'alam 360-378AD** - தமிழில் அரசி உன்னி வல்லம் என்பது சபெப்பமான வடிவம். பண்பால் என்பதால் ஆண்பால் விளக்கம் தவேயையில்லை. உன்னி - சிந்து மத்திரை M2038 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 104. கரேளத்தில் இன்றும் வழங்கும் பெயர் உன்னி.

**Yax Nuun Ayiin I 379-404AD** - தமிழில் யாக் நுவ்வன் ஆயன் > யாக்கன் நுவ்வன் ஆயன் என்பது சபெப்பமான வடிவம். யாக்கன் - யாற்றூர் > ஆற்றூர் (ஆத்தூர்) எனத் திரிவது போல யாக்கன் ஆக்கன் என திரியும். ஆக்கன் என்ற பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. நுவ்வன் - சிந்து மத்திரை M2264 இல் பதிவான பெயர், IsD பக். 153. ஆயன் - ஒரு சப்பானிய வந்தூர் பெயர் **Ayahito 1817-1846 AD** - தமிழில் ஆயகித்த > ஆயன்)கித்தன்) என்பது. சிந்து மத்திரை K7086 இல் பதிவான பெயர், IsD பக். 139.

**K'an Ak 458-486AD** - தமிழில் கான் அக் > கானன் அக்கன் என்பது சபெப்பமான வடிவம். கானன் - சில தமிழக ஊர்கள் கானங்குப்பம், கானஞ்சாவடி (பணரூட்டி). பெயர் கானக்கன் என புணர்த்தும் வரும்.



Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

**Wak Chan K'awil 537-562AD** - தமிழில் வக் சான் காவல் > வக்கன் சானன் காவன் என்பது சபெப்பமான வடிவம். வக்கன் - இன்றும் வழங்கும் பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. சானன் - சிந்து மத்திரை **M1498** இல் பதிவான பெயர், **IsD பக். 260**, சானர் (மதுராந்தகம்) மதுமக்கள் ஈமக்காடும் அமறைந்த ஊர். காவன் - சிந்து மத்திரை **8074** இல் பதிவான பெயர், **IsD பக். 205**. சில தமிழக ஊர்கள் காவனர் (புதுச்சேரி), காவலர் (சுவ்வாதுமலை).

**Nuun Ujol Chaak 650-679 AD** - தமிழில் நுவ்வன் உக்கல் சாக் > நுவ்வன் உக்கன் சாக்கன் என்பது சபெப்பமான வடிவம். க - ச - ஜ திரிபு. சாக்கன் - சிந்து மத்திரை **H3363** இல் பதிவான பெயர், **IsD பக்.100**. ஒரு எதியோபிய மன்னன் பெயர் **Zagun Tsion Hegez 192-197 AD** - தமிழில் சாக்கன் திசயன் இக்கி. இப்பெயரில் அமறைந்த சில தமிழக ஊர்கள் சாக்கம்பட்டி (தூனி), சாக்கர் (காளையார்கோவில்).

**Yo'nal Ahk III, Piedras Negras Ruler, 758-767 AD** - தமிழில் யாணல் அக்கன் > யாணன் அக்கன் என்பது சபெப்பமான வடிவம். யாணன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். சிந்து மத்திரை **L6052** இல் பதிவான பெயர், **IsD பக். 118**. ஒரு **Zhou** ஆள்குடிசீ மன்னன் பெயர் **Ji Yan 314 -256 BC** - தமிழில் தீ யாண (அன்) என்பது.

**Tekum Uman, a lord from Totonicapan, of Q'umarkaj** - தமிழில் திக்கம் உமன் > திக்கன் உம்மன் என்பது சபெப்பமான வடிவம். பெயர் அம் ஈறு பெற்று உள்ளது. திக்கன் - தெலுங்கில் மகாபாரதம் இயற்றியவர் **Tikkana Somayaji (Telugu:తిక్కన సోమయజి)** **1205-1288AD** - தமிழில் திக்கண்ணா சமோயாஜி என்பது. மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு **1:4** இல் "கணிஇ நதஸிரிய் குவன்) -- வளெ அறைய் நிகமது காவிதி காழிதிக அந்தை அஸுதன் பிணைக் கொடுபித்தோன்" என உள்ளது. இதை கணி நந்தாசிரிய குவ்வன் வளெ ளறைய் நிகமத்து காவிதி காழிதிக் அந்தை அஸுதன் பிணைக் கொடுப்பித்தோன் என சபெப்பமாக் கலாம். சிந்து மத்திரை **H3231** இல் பதிவான பெயர், **IsD பக். 139**. உம்மன் - இகர ஈறு பெற்று உம்மி என்றும் வழங்கும். எடக்கல் தமிழ் பிராமி கல்வெட்டு **26:2** "கடும்மி புத சரே கோ". இதை கடும்மி புத சரே கோ என சபெப்பமாக் கலாம். சிந்து மத்திரை **M1537** இல் பதிவான பெயர், **IsD பக்.114**.

**Ajaw B'ot 771 AD Seibal ruler** - தமிழில் அகவ வத் > அகவன் வத்தன் என்பது சபெப்பமான வடிவம். க > ச > ஜ திரிபு. அகவன் - சிந்து மத்திரை **H3599** இல் பதிவான பெயர், **IsD பக். 270**. வத்தன் - சிந்து மத்திரை **M108** இல் பதிவான பெயர், **IsD பக். 142**.

**Wat'ul Chatel 830-889 AD Seibal ruler** - தமிழில் வத்தல் கத்தல் > வத்தன் கத்தன் என்பது சபெப்பமான வடிவம். கத்தன் - ஓர் ஊர் கத்தப்பட்டி (மதுரை). சிந்து மத்திரை

Written by - சசோத்ரி ஸரீ தரன் -

Monday, 16 January 2012 19:11 - Last Updated Monday, 16 January 2012 19:43

M1532 இல் பதிவான பெயர், IsD பக். 81. வத்தன் - சிந்து மத்திரை M2532 இல் பதிவான பெயர், IsD பக். 143. ஓர் ஊர் வத்தல்பட்டி(பன்னாகரம்), வத்தலகூண்டு(தனீ).

Yuknoom Ch'een II 636-686 AD calakmul ruler - தமிழில் யாக்கன் ஊம் சயேன் > யாக்கன் ஊமன் சயேன் என்பது சபெப்பமான வடிவம்.

ஊமன் - ஓர் பழந்தமிழ்ப் பெயர். சயேன் - அன் ஈறு பற்றும் பெறாமலும் சிந்து மத்திரைகளில் பயில்கிறது. யானகை கண் சயே ஓர் சரே மன்னன்.

மலே கால்டிய பெயர்கள் தமிழே என்பதும், இன்கா, மாய நாகரிகங்கள் தமிழர் அமைத்த நாகரிகங்களே என்பதும் இக்கட்டுரையை படிக்கும் அறிஞர் முடிபிற்கு விடப்படுகின்றது.

□□□□ □□□□□□□□:

1. பார்வநெல் - 'தமிழ்-பிராமி கல்வெட்டுகள்', 2006, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வளியீடு.
  2. தன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பியர் கொண்டுவந்ததாக சொல்லப்படும் சோளம் ஓய்சாளர் ஆட்சியில் இருந்ததாக சொல்லும் வலதைதளம் <http://econ.ohio-state.edu/jhm/arch/maize.html>
  3. பரோ. இரா. மதிவாணன் எழுதி வளியிட்ட ஆங்கில நூல் Indian script Dravidian, 1995.
  4. Meso American cultures - Wikipedia
  - 5.. மலே உள்ள மன்னர் பெயர்களைக் கொண்ட சில சிந்து மத்திரைகள் படித்து படம் ஓட்டப்பட்டு உள்ளன..
- M595a U வடிவில் இருபுறம் இரு கோடுகள் - கா, சபிலம் - உ, ஆள் - அ, ஐந்து முனை வலே - யா, கால் மடக்கிய ஆள் - ண், "

இரு மலே கோடுகள் - அ, சக்கரம் - ண். இதில் உள்ள ஓலிகள் காஉஅ யாணன் > காவ யாணன் > காவ(ன்) யாணன்.

துருக்கம்மணித்தான் கோண்பர் திப்பி எனும் இடத்தில் கிடப்பிய சிந்து மத்திரை இது. U வடிவில் இருபுறம் இரு கோடுகள் - கா, சபிலம் - உ. சவ்வகத்தின் மலே நடு கோடு - ண், சவ்வகம் - ட, ஆள் உரு - அ, கோடு ஊடாருவிய ஆங்கில D - தி, இரு சதில் உள்ள மீன் - சா, மீன் ஊள் சிறு கோடு - ண், மீண்டும் இரு சதில் மீன் - சா, மீன் மலே கபிரை - ம், இணையான இரு சிறு கோடு - அ, வரே கிழங்கு - ண். இதில் உள்ள ஓலிகள் காஉண்ட அதிசான் சாம் அன் என்பது. இதனை கா உண்ட அதி(அன்) சான் (அன்) சாமன் என சபெப்பமாக கலாம்.

